

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கித்துல் அபிவிருத்தி சபையின் 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதி செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக் கூற்றுக்களுக்கான பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2023 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 1971 இன் 46 ஆம் இலக்க தெங்கு அபிவிருத்தி சட்டத்தின், 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தினதும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் சபையின் 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது சபையினை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்பு)

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும். இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும்,

எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இயலுமான அளவில் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- சபையின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமுலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களை தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுடனான இணக்கமின்மைகள்

உரிய நியமத்தின் தொடர்புடனான இணக்கமின்மை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் இலக்கம் 02 இன் 27 ஆம் பந்திக்கு முரணாக, கடந்த வருடச் சீராக்கங்கள் ரூபா 308,613 தொகை செயற்பாட்டு நடவடிக்கைகளில் காசு பெறுவனவுகளாகவும், ரூபா 298,288 தொகை காசுச் செலுத்துகைகளாகவும் செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து உருவாகிய காசுப் பாய்ச்சலுக்குச் சீராக்கப்பட்டிருந்தது.	ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்குரிய நிதிக்கூற்றுக்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.	நியமத்திற்கமைய காசுப் பாய்ச்சலைத் தயாரித்தல் வேண்டும்.
(ஆ) இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் இலக்கம் 07 இன் 69 ஆம் பந்திக்கு முரணாக, சொத்துக்கள் தேய்மானம் செய்யப்படும்போது, சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்ட வருடத்தில் தேய்மானம் செய்யப்படாமல் இருப்பதற்கும், சொத்துக்கள் அகற்றப்படும் வருடத்தில் முழு வருடத்திற்கும் தேய்மானம் செய்வதற்கும் எனும்	ஒரு சொத்தின் தேய்மானம் சம்பந்தமாக இலங்கை அரசுத் துறை கணக்கீட்டு நியம இலக்கம் 07 இன் 69 ஆம் பிரிவிற்கு அமைய, தேய்மானம் கணக்கிடுவதற்காகச் சபையின் கணக்கீட்டுப் பதிவுகள் 2024 ஆம் வருடத்திலிருந்து திருத்தப்பட்டுள்ளது.	நியமத்திற்கமைய சொத்துக்களைத் தேய்மானம் செய்ய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

கொள்கை சபையினால்
பின்பற்றப்பட்டிருந்தது.

1.5.2 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2022 மற்றும் 2023 ஆம் வருடங்களுக்காகச் சபையினால் செலுத்தப்பட வேண்டிய கணக்காய்வுக் கட்டணங்களுக்காக நிதிக்கூற்றுக்களில் ஒதுக்கமொன்று மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.	2022 ஆம் வருடத்திற்காக முன்னாள் விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் கீழ் காணப்பட்ட இந்தச் சபைக்கு வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதுடன், சகல செலவுகளையும் அந்த அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.	நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும்போது தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
	2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம், செலவினத் தலைப்பு 135-2-4-21-1509 இன் கீழ் (உப செலவுத் தலைப்பு 1409) ஏனைய மீண்டெழும் செலவினங்களின் கீழ் ஏனைய சேவைகளுக்காக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டமை அவதானிக்கப்பட்டது.	

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள்/ பிரமாணங்களுடனான தொடர்பு	விபரம்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2021 நவம்பர் 16 ஆம் திகதிய பீஈஐ 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் செயல்வழிக் கையேட்டின் 6.6 ஆம் பிரிவு	கணக்கீட்டு ஆண்டு நிறைவடைந்து 60 நாட்களுக்குள் நிதிக்கூற்றுக்களும் வரைவு வருடாந்த அறிக்கைகளும் கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், 2023 ஆம் ஆண்டுக்குரிய நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது 2025 செப்டம்பர் 17	ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.	நிதிக்கூற்றுக்களும் வரைவு ஆண்டறிக்கைகளும் குறித்த திகதிக்குக் கணக்காய்வுக்காகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஆம் திகதியாகும்.
இதன் தாமதக்
காலம் 01 வருடம் 06
மாதங்களாகும். 2023
ஆம் ஆண்டுக்கான
வரைபு
ஆண்டறிக்கை 2025
ஒக்தோபர் 22 ஆம்
திகதி வரையிலும்
கணக்காய்வாளர்
தலைமை
அதிபதியிடம்
சமர்ப்பிக்கப்பட்டிருக்க
வில்லை என்பதுடன்,
2022 ஆம்
ஆண்டுக்கான
ஆண்டறிக்கையும்
இதுவரை
பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்பட்டிருக்க
வில்லை.

- (ஆ) திறைசேரிச் செயலாளரின் 2021 நவம்பர் 16 ஆம் திகதிய PED 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கைக்கமைய நிறுவன நல்லாளுகை தொடர்பான வழிகாட்டியின் பிறசேர்க்கை 01 இன் 02 ஆவது பந்தி நிறுவனத்தின் நோக்கங்கள், வியூகங்கள், நடவடிக்கைகள், மாதாந்த இலக்குகள் மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் என்பவற்றை உள்ளடக்கி, சரியான மாதிரிக்கு அமைய ஓர் செயற்றிட்டம் தயாரிக்கப்பட்டிருக்கவி ல்லை.
- ஏற்றுக்கொள்ளப்பட்டுள் ளது. 2026 ஆம் ஆண்டுக்காக சரியான மாதிரிக்கு அமையச் செயற்றிட்டத்தைத் தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள து.
- குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கைக்கு இணங்க சரியான மாதிரிக்கு அமைய ஓர் செயற்றிட்டத்தைத் தயாரித்தல் வேண்டும்.
- (இ) 2018 ஜனவரி 24 ஆம் திகதிய 02/2018 ஆம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கையின் 04 ஆவது பிரிவு மனித வளங்கள் அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கவி ல்லை.
- ஏற்றுக்கொள்ளப்பட்டுள் ளது. 2025-2028 ஆம் வருடங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட மனித வளங்கள் திட்டம் பணிப்பாளர் சபை அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பணிப்பாளர் சபை அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் அதன் ஓர் பிரதி கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன்.
- குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கைக்கமைய ஒரு மனித வளங்கள் அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதிப் பெறுபேறுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு பெறுபேறு ரூபா 700,762 ஆன மிகையாக இருந்ததுடன் அதற்கு ஒத்ததாக முன்னைய வருடத்தின் மிகை ரூபா 405,859 ஆகும். கடந்த வருடத்திற்கு ஒப்பாக நிதி விளைவுகளில் ரூபா 249,903 ஆன அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டது. இந்த அதிகரிப்பிற்கு வழங்கல் மற்றும் நுகர்வுச் செலவினம் ரூபா 4,215,553 இனாலும், சம்பளங்கள் மற்றும் ஊழியர் நலன்கள் ரூபா 750,565 இனாலும் அரசு மானியம் ரூபா 4,217,525 இனாலும் குறைவடைந்தமை பிரதான காரணங்களாக இருந்தது.

2.2 பிரதான வருமான மற்றும் செலவின விடயங்களின் பகுப்பாய்வு

விடயம்	மீளாய்வாண்டு ரூபா	கடந்த ஆண்டு ரூபா	கடந்த வருடத்துடனான மாற்றம் ரூபா	மாற்றத்தின் சதவீதம் நூற்றுக்கு
அரசு மானியங்கள்	13,680,058	17,897,583	(4,217,525)	(23)
சம்பளம், வேதனங்கள் மற்றும் ஊழியர் நலன்கள்	2,939,344	3,689,909	(750,565)	(20)
வழங்கல் மற்றும் நுகர்வுச் செலவினம்	3,313,820	7,529,373	(4,215,553)	(53)

2.3 விகிதப் பகுப்பாய்வு

மீளாய்வாண்டின் நடைமுறைச் சொத்துக்கள் விகிதம் 47:1 ஆக காணப்பட்டதுடன், கடந்த வருடத்தில் அந்த பெறுமதி 1:1 ஆகும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2023 ஆம் வருடத்தின் பாதிடப்பட்ட செலவினங்களையும் உண்மைச் செலவினங்களையும் ஒப்பிடுகையில், பாதிடப்பட்ட செலவினத்தை விட உண்மைச் செலவினத்தின் குறைவு 50 சதவீதத்தை விஞ்சியமையினால், பாதீட்டு மதிப்பீடுகள் உண்மைநிலைத்தன்மையுடன் தயாரிக்கப்படவில்லை என அவதானிக்கப்பட்டது.	ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கித்துல் அபிவிருத்திச் சபை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை மிகக் கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் மட்டுப்படுத்தப்பட்ட பதவியணியை ஈடுபடுத்தி கடமைகளைச் செய்கிறேன். ஆகவே, செயற்றிட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட பெரும்பாலான பணிகள் செய்ய முடியாமல் போயுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.	பாதீட்டு மதிப்பீடுகளை உண்மைநிலைத்தன்மை மையுடன் தயாரித்தல் வேண்டும்.
(ஆ) கித்துல் அபிவிருத்திச் சபை ஸ்தாபிப்பதற்குரிய 2021 மார்ச் 17 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானிப்	ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கித்துல் அபிவிருத்திச் சபை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து	கித்துல் அபிவிருத்திச் சபையை ஸ்தாபிப்பதன் அடிப்படை

பத்திரிகையின்படி, சபையினால் நிறைவேற்ற எதிர்பார்க்கப்பட்ட, காணிகளில் கித்துல் செய்கையை ஊக்குவித்தல், மேம்படுத்துதல் மற்றும் முறைப்படுத்துதல் கித்துல் செய்கைகள் காணப்படும் காணிகளில் விலங்கு வளர்ப்பில் ஈடுபட ஊக்குவித்தல் கித்துல் செய்கைகள் காணப்படும் காணிகளில் தென்னை மற்றும் ஏனைய பயிர்களைச் செய்கை பண்ணுவதைப் பிரபல்யப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் அத்துடன் கித்துல் உற்பத்திகளை உற்பத்தி செய்தல் மற்றும் அது தொடர்பான ஆதரவை வழங்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(இ) 2023 ஆம் வருடத்தில் கித்துல் சார்ந்த உற்பத்திகளுக்கான ஒரு கிராமத்தை ஸ்தாபிப்பதற்காக ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும், அதிலிருந்து ரூபா 660,000 மட்டுமே அதாவது 66 சதவீதமளவே செலவு செய்யப்பட்டிருந்ததுடன், ஒரு கித்துல் கிராமம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கவும் இல்லை.

(ஈ) 2023 ஆம் ஆண்டின் செயற்றிட்டத்திற்கமைய, கித்துல் அபவிருத்திச் சபைக்காக ஓர் இணையத்தளத்தை உருவாக்குவதற்காக ரூபா 600,000 ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும், எதிர்பார்க்கப்பட்ட பணியை நிறைவேற்றியிருக்கவில்லை.

இன்று வரை மிகக் கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் மட்டுப்படுத்தப்பட்ட பதவியணியைக் கொண்டு கடமைகளைச் செய்துள்ளது. எனவே, செயற்றிட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இந்தப் பணியின் எஞ்சிய பகுதிகளைச் செய்து முடிக்க முடியாமல் போயுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச பதவியணி காணப்பட்டமை காரணமாக எதிர்பார்க்கப்பட்ட பணியை நிறைவேற்ற முடியவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் வருடத்தின் செயல் நடவடிக்கைத் திட்டத்திற்கமைய, கித்துல் அபவிருத்திச் சபையின் இணையத்தளத்தை உருவாக்குவதற்காக ரூபா 600,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்தச் சபையின் பதவியணி போதியளவில் காணப்படாமை காரணமாக, 2023 ஆம் வருடம் முடிவடையும்போது இணையத்தளத்தை உருவாக்குவதற்காகக் கொள்முதல் நடவடிக்கைகளை மட்டும் மேற்கொண்டு திருப்தியடைய வேண்டியதாயிற்று. எனினும், தற்போது இந்தச் சபையின் இணையத்தளத்தை உருவாக்குதல் முடிவடைந்துள்ளதுடன், இணையத்தளத்தை வெளியிட்டு வைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நோக்கங்களை நிறைவேற்றத் தேவையான பணிகளை நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

வினைத்திறனுள்ள வகையில் வருடாந்த திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் திருத்துதல் மூலம் முன்னேற்றத்தை உகந்த மட்டத்தில் பேணிக் காத்தல் வேண்டும்.

கித்துல் அபவிருத்திச் சபையின் வினைத்திறனை அதிகரிக்கக் கூடிய வகையில் நிகழ்ச்சித் திட்டங்களைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தல் வேண்டும். ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனுடன் பயன்படுத்தல் வேண்டும்.

3.2 பெறுகைகள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
சபையினால், விநியோகஸ்தர்களிடமிருந்து விலைமனுக்களைக் கோராமல், 04 சந்தர்ப்பங்களில் ரூபா 1,696,839 ஐச் செலுத்தி, பல்வேறு சேவைகளைப் பெற்றுக் கொண்டிருந்தது.	ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் பெறுகைகள் வழிகாட்டிக் கோவை மற்றும் வெளியிடப்படும் சுற்றறிக்கைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்குமாறு சபையின் சகல உத்தியோகத்தர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.	பெறுகைகள் வழிகாட்டிக் கோவை மற்றும் சுற்றறிக்கைகளுக்கு அமைய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.3 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
கித்துல் அபிவிருத்திச் சபையின் அங்கீகரிக்கப்பட்ட பதவியணிக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தினால் 2021 திசம்பர் 20 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும், பதவியணியின் உள்ளகக் கணக்காய்வாளர் பதவி, 15 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி உதவியாளர் பதவிகள், மற்றும் 09 முகாமைத்துவ உதவியாளர் பதவிகள் என்பன வெற்றிடமாகக் காணப்படுவதாகவும், பொது முகாமையாளர் பதவி மற்றும் 04 உதவியாளர்/பிரதி முகாமையாளர் பதவிகளின் கடமைகள் பதிற்கடமை உத்தியோகத்தர்களால் நிறைவேற்றப்படுவதாகவும் அவதானிக்கப்பட்டது.	இந்தச் சபை 2021 ஆம் வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் காலத்துக்குக் காலம் நிதி அமைச்சினால் அரசு செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கமைய, 2022 ஆம் ஆண்டு முடிவடையும்போது ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ள முடியவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் 05 முகாமைத்துவ உதவியாளர்கள் (தொழில்நுட்பம் சாராத) ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2025 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் நிதி (உதவி முகாமையாளர்) மற்றும் சந்தைப்படுத்தல் (உதவி முகாமையாளர்) ஆகிய பதவிகளுக்காக நிரந்தர அடிப்படையில் இரண்டு உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர்.	சபையின் பணிகளை உரியவாறு நிறைவேற்றுவதற்கு அத்தியாவசியமான பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்களைத் தாமதமின்றி மேற்கொள்ளல் வேண்டும்.